



ஓம் சாந்தி. சிவ பாபா நினைவுள்ளதா?

Tamil Murli Quiz 06-01-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா .abc

Q.1) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:

ஞானத்தின் தாரனையுடன் கூடவே சத்யுக ராஜ்யத்தை பெறுவதற்காக எந்த பலத்தை சேமிக்க வேண்டும்?

- A. ☐ பணம் மற்றும் உடல் பலம்
- B. ☐ தாரணை மற்றும் சேவையின் பலம்
- C. ☐ ஞானம் மற்றும் நினைவின் பலம்
- D. ☐ நினைவு மற்றும் தூய்மையின் பலம்

Q.2) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

குழந்தைகளாகிய உங்களுடைய இப்பொழுதின் முயற்சியின் லட்சியம் ஏதுவாக இருக்கவேண்டும்?

- A. ☐ மனிதரில் இருந்து தேவதையாக மாறுவது
- B. ☐ எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது. மிக மிக இனிமையாக இருப்பது. அனைவரையும் அன்பாக நடத்துவது
- C. ☐ தானும் தூய்மையாக ஆகி முழு உலகத்தையும் தூய்மையாக மாற்றுவது
- D. ☐ தேகம் முதற்கொண்டு இந்த பழைய உலகம் முழுவதையும் மறப்பது

Q.3) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

யாருடைய செயல்கள் சிறந்தவையாக உள்ளனவோ அவர்களுடைய அடையாளங்கள் என்ன வாக இருக்கும்?

- A. ☐ அவர்கள் மூலமாக யாருக்குமே துக்கம் ஏற்படாது
- B. ☐ அவர்கள் உள்நோக்கு முகம் உடையவர்களாக இருப்பார்கள்
- C. ☐ அதிகம் பேச மாட்டார்கள். அமைதியாக இருப்பார்கள்
- D. ☐ சதா பாபாவின் சேவையிலேயே ஈடுபட்டிருப்பார்கள்

Q.4) சரியா தவறா என்று குறிக்கவும்

**வழக்கறிஞரை அவசியம் நினைவு செய்வார்கள்.
அவரிடமிருந்து ஞானம் பெறுவார்கள். இதற்கு கூட யோகம் மற்றும் ஞான பலம் என்று கூறப்படுகிறது. இதனால் எல்லைக்குட்பட்ட பலம் கிடைக்கிறது. இங்கு இந்த யோகம் மற்றும் ஞானத்தினால் எல்லை இல்லாத பலம் கிடைக்கிறது .**

☐

- A. ☐ சரி
B. ☐ தவறு

Q.5) சரியா தவறா என்று குறிக்கவும்

இந்த பிரம்மா தாதா தாயும் ஆக இருக்கிறார். அந்த தந்தையோ தனியானவர். மற்றபடி இவர் தாயும் ஆவார். ஆனால் அவரின் உடல் ஆணின் உடையாக இருக்கும் காரணத்தால் பின் தாய் நியமிக்கப்படுகிறார். ஆனால் அவர் தத்து எடுக்கப்படுவதில்லை.

- A. ☐ சரி
B. ☐ தவறு

Q.6) சரியா தவறா என்று குறிக்கவும்

தந்தை ஒரு பொழுதும் யாருக்கும் துக்கம் கொடுக்க முடியாது.

- A. ☐ சரி
B. ☐ தவறு

Q.7) சரியா தவறா என்று குறிக்கவும்

ராமர் குரங்கு சேனையை எடுத்துக்கொண்டார் என்று சாஸ்திரங்களில் காண்பித்துள்ளார்கள். இதுவும் சரிதான் . நாம் உண்மையில் குரங்கு போல இருந்தோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.

- A. ☐ சரி
B. ☐ தவறு

Q.8) சரியான விடைகளை பொருத்துக

	Choice		Match
A	திரி மூர்த்தி	1	அஞ்ஞானம் (அறியாமை)
B	மூவரின் படைப்பு கர்த்தா	2	பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கு கூறப்படுகிறது
C	தந்தையின் ஞானம் மற்றும் ஆஸ்தி நினைவிருந்தால்	3	நாம் தமோ பிரதான நிலையில் இருந்து சதொபிரதானம் ஆக வேண்டும் என்பதில் கவனம் வைப்பது
D	சக்தி கிடைக்க வழி	4	சிவ பாபா
E	மன்மனா பவ என்பதன் பொருள்	5	நினைவு யாத்திரை
F	பிரம்மா, விஷ்ணு, சங்கருக்குள்ளும் பரமாத்மா இருக்கிறார் என்று கூறுவது	6	எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்

Q.9) சரியா தவறா என்று குறிக்கவும்

இராவண ராஜ்யத்தில் என்னவெல்லாம் கொடுக்கல் வாங்கல் ஆகிறதோ அவை அனைத்தும் பாவங்களினுடயதாகதான் இருக்கும்.

- A. ☐ சரி
B. ☐ தவறு

Q.10) இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
நம்பிக்கை அற்றவர்களிடமும் நம்பிக்கையை
உருவாக்கக்கூடிய உண்மையான பரோபகாரி
_____ ஆவீராகுக

- A. ☐ விஷ்வ கல்யாணகாரி
B. ☐ சந்துஷ்ட மணி
C. ☐ கவலையற்றவர்
D. ☐ குஷி நிறைந்தவர்